

மேல்நிலை இரண்டாம் ஆண்டு - பொதுத் தமிழ் இலக்கணக் குறிப்புகள் (இயல் 1 முதல் 8 வரை)

1.பண்புத்தொகை

குணம், உருவம், நிறம், எண், சுவை இப்பண்புப் பெயர்களோடு பெயர்சொற்கள் சேர்ந்து வரும் மை விசுதி மறைந்து வரும். சொற்களுக்கு இடையில் ஆகிய, ஆன என்னும் சொற்களுள் ஒன்று மறைந்து வரும்.

சான்று:

இயல் -1

*செம்பரிதி

*செந்தமிழ்

*செந்நிறம்

*வெங்கதிர்

இயல் - 2

*புதுப்பெயல்

*கொடுங்கோல்

இயல்-

3

*நன்கலம்

இயல்-5

*பெருங்கடல்

இயல்-6

* தொல்நெறி

இயல்-8

* கருந்தடம்

* வெங்குருதி

* அருந்திறல்

* நெடுவழி

* வெள்ளருவி

* நெடுவேல்

* நன்மொழி

* நன்னாடு

2.அடுக்குத்தொடர்

ஒரே சொல் இரண்டு அல்லது மேற்பட்ட அளவில் அடுக்கி வரும் சொற்கள் அடுக்குத்தொடர் எனப்படும். சொல்லை பிரித்தால் பொருள் தரும்.

சான்று:

இயல்-1

* முத்துமுத்தாய்

இயல் - 8

* ஊன்ற ஊன்ற

3. வினைத்தொகை

முதலில் இருக்கும் சொல் ஒரு வினைச்சொல்லாகவும், இரண்டாவது சொல் பெயர்ச் சொல்லாகவும் முக்காலத்திற்கும் பொருந்தி வரக்கூடியதாகவும் அமைந்திருக்கும்.

சான்று:

* தாழ்கடல் - இயல் 3

* வயங்கு மொழி - இயல் 4

*வளர்தலம் - இயல் 5

*காய்நெல் - இயல் 7

*விரிகடல் - இயல் 8

4.உவமைத்தொகை

உவமைச் சொல்லை அடுத்துப் போன்ற, போல என்ற சொல் மறைந்து வரும்.

சான்று:

* மலரடி - இயல் 5

* கடல்தானை - இயல் 8

5.எண்ணும்மை

இரண்டு சொல்லின் இறுதியில்

உம் என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வந்தால் அது எண்ணும்மை ஆகும்.

சான்று:

*அன்பும் அறமும் - இயல் 3

*அறிவும் புகழும் - இயல் 4

*ஆடலும் பாடலும் - இயல் 6

6.உருவகம்

உவமை வேறாகவும், பொருள் வேறாகவும் கருதாமல் இரண்டும் ஒன்றுபடக் கூறுவது உருவகம் எனப்படும்.

சான்று:

* வியர்வை வெள்ளம் - இயல் 1

7.வினையாலணையும் பெயர்

ஒரு வினைமுற்று செயலை உணர்த்தாமல் வினை செய்தவனைக் குறிக்கும் பெயர் வினையாலணையும் பெயராகும்.

(பெரும்பாலும் அர், ஆர், ஓர் என்னும் விகுதியில் முடியும்)

சான்று:

* உயர்ந்தோர் - இயல் 1

*சென்றவர் - இயல் 3

*பாதகர் - இயல் 8

8.பெயரெச்சம்

ஒரு எச்சத்திற்கு பின் பெயரைக் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் ஆகும் (விகுதி-அ, கின்ற, உம்)

சான்று:

இயல்-7

* புக்க

இயல் - 8

* சொற்ற

* திருந்திய

* வாய்த்த

* உவப்ப

* கொடுத்த

* ஈந்த

9.வினையெச்சம்

ஒரு எச்சத்திற்கு பின் வினையைக் கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் ஆகும்.(விகுதி-இ, உ)

சான்று:

* சிவந்து - இயல் 1

இயல்-8

* வெந்து

* சினந்து

* போந்து

10.இடைக்குறை

ஒரு சொல்லின் இடையில் ஒரு எழுத்து குறைந்து வருவது இடைக்குறை எனப்படும்.

சான்று:

* இலாத (இல்லாத) இயல் 1

* உளது (உள்ளது) இயல் 3

11.உரிச்சொற்றொடர்

சால, உறு, தவ, நனி, தட, மா, கடி, வை இச்சொற்கள் பெயர்ச் சொல்லோடும் வினைச் சொல்லோடும் தொடர்ந்து வந்தால் அது உரிச்சொற்றொடர் ஆகும்.

சான்று:

* மாதவம் - இயல் 3

* மாமயிலை இயல் 5

* தடங்கை இயல் 8 (நமது பாடப் பகுதியில் மா, தட என இரண்டு உரிச்சொற்கள் மட்டுமே வந்துள்ளன என்பதை நினைவிற் கொள்ள வேண்டும்.)

12.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

ஒரு சொல்லில் இறுதி எழுத்து கெட்டு எதிர்மறை இடைநிலை (ஆ) இறுதியில் பெற்று வரும் இரண்டாம் சொல் பெயர்ச்சொல்லாக வரும்.

சான்று:

* பொய்யா - இயல் 2

* அடையா - இயல் 4

* மறவா - இயல் 5

* அறியா - இயல் 7

13.தொழிற்பெயர்

ஒரு தொழிலை உணர்த்தி வரும் பெயர் தொழிற்பெயராகும். அல், தல், அம், கை போன்ற விகுதிகளில் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடியும்.

சான்று:

* மறத்தல் - இயல் 3

இயல்-6

* நகை

* அழகை

* இளிவரல்

* மருட்கை

* அச்சம்

* பெருமிதம்

* வெகுளி

* உவகை

* சொல்லுதல்

* மலைதல் - இயல் 8

14. செய்யுளிசை அளபெடை

ஒரு அளபெடை சொல்லைப் பிரிக்கும் போது ஈரசைச் சீராக வரும்.

சான்று:

* சிறாஅர் - இயல் 4

* உழாஅது - இயல் 5

* கவாஅன் - இயல் 8

15. இன்னிசை அளபெடை

ஒரு அளபெடை சொல்லைப் பிரிக்கும் பொழுது மூவசைச் சீராக வரும்.

சான்று:

* படுப்பதூஉம் - இயல் 6

16. சொல்லிசை அளபெடை

ஒரு அளபெடை சொல்லின் இறுதி எழுத்து இ என்னும் உயிர் எழுத்தில் முடிந்தால் அது சொல்லிசை அளபெடை ஆகும்.

சான்று:

* வளைஇ - இயல் 2

* வெரீஇய - இயல் 5

* ஓரீஇ - இயல் 6

17. மருஉ

* உலக வழக்கில் மக்களால் சிதைத்து வழங்கப்படுகின்றன. இவ்வாறு இலக்கணம் சிதைந்து, வடிவம் மாறி வழங்கும் சொற்களை அறிவுடையோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது மருஉ எனப்படும்.

சான்று:

* நுந்தை (நுந்தை என்றால் நும் தந்தை என்பது பொருள்) இயல் 3

18. இடவாகு பெயர்

ஓர் இடப்பெயர், அதனைக் குறிக்காமல் அவ்விடத்தோடு

தொடர்புடைய வேறு பொருளுக்கு ஆகி வருவது இடவாகு பெயர் ஆகும்.

சான்று:

* உலகு - இயல் 3

19. ஆகுபெயர்

மற்றொரு பொருளுக்குத் தொன்றுதொட்டுப் பெயராகி வருவது ஆகுபெயராகும்.

சான்று:

* நீலம் - இயல் 8

20. முன்னிலைப் பன்மை வினைமுற்று.

(விசுதிகள் = இர், ஈர், மின் என்னும் விசுதியில் ஏதேனும் ஒன்றில் முடியும்)

சான்று :

* உன்னவிர் - இயல் 8

21. ஏவல் பன்மை வினைமுற்று
(விகுதி= மின்)

சான்று:

* ஒர்மின் - இயல் 8

22. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
(இரண்டாம் வேற்றுமை உருபு ஐ வந்து உடைய என்ற சொல் உடன்
தொக்கி வருதல் ஆகும்.)

* அரவக்கடல் (ஒலியை உடைய கடல்) இயல்-8

தயாரிப்பு :

வ.மகேந்திரன் M.A.,B.Ed., D.T.Ed.,

முதுகலைத்தமிழாசிரியர்

பாப்புலர் பதின்ம மேல்நிலைப்பள்ளி, மீமிசல்.